

SUPPLEMENT

To

The Ceylon Government Gazette.

PART III.

FRIDAY, SEPTEMBER 6, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 9th day of August, 1901, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said land or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, will declare by writing under his hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Land referred to.

The land commonly called and known as Magakuttiya, situate in the village of Malimmada in the Weligama korale of the Matara District, in the Southern Province, containing in extent 11 acres 2 roods and 21 perches, shown in W. L. O. S.

No. 106, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north the Gansabahawa S. P.

road from Akurugoda to Malimadda, Wewehena sold by Crown to Maddugodage Jamis Appuhami and others (T. P. 122,467); on the east by Wikatumullekumbura belonging to Samarasin Banawira Gamachchige Don Dias and others, Wikatumulla belonging to ditto; on the south by Galgodagawawatta belonging to Gamachchige Punchihami and others; on the west by Udumullegedarawatta belonging to Gamachchige Punchihami and others, Liyangahagodawatta belonging to Gamachchige Babune.

ප්‍රති 1901 ක්‍රි අගාස්තු මස 9 වෙනි දින පටන් කුතුම්සයක් ඇතුළත් මෙහි පහත දක්වන ඉඩමට
හෝ එකින් කොටසකට හෝ අයිතිකමක් තිබේහටාය කියන සම් අයෙක් ඇත්තෙනම් ඒ අය විසින්
වම් 1897 නේ නොමෙර 1 කේ ආසුපණනේ 28 වෙනි වගක්තියේ ප්‍රකාරයට පත්කරුවූ විශේෂ
මිහිපිළිවරයාක්තින්හිසේගේ යාල්ලේ කන්නොර්ඩ් උත්ත්තාසේගේ ඉදිරිපිටව ඇවිච් පෙනී
සිට එක් ඉඩමට හෝ එකාටසකට අයිතිකම පෙන්වා සිටින්ට නොයුදෙනාත්, එක් විශේෂ මිහිපිළිවරයාක්තින්හිසේට වම් 1897 නේ නොමෙර 1 කේ ආසුපණනේන් සහ වම් 1899 මේ නොමෙර 1 කේ
ආසුපණනේන්හි ලැබේ තිබෙන බලවලු ප්‍රකාරයට අයිතිවාසිකම් කොකියාප් එක් ඉඩම රුපස්ථකක
ඉඩමක්ද කියා උත්තාසේගේ අත්සන ඇත් ලියවිල්ලක්කා උත්තාසේ විසින් ප්‍රකාශකරණ බව
මෙහින් දැනගත තුළයි.

ବିଲିଙ୍ଗି. ଶ. କେତୀପିଲାନ୍ତି,
ଶିଖେତ ମନ୍ଦିରରୁରୁଣନ୍ତିରୁଷେଯ.

ବୁଦ୍ଧିମେତ୍ର କୋରନ୍ଡୋର୍.

දකුණුපලාතට අයිති ම., කරදීස්ථික්සේ වැඩිහම්කෝරලේ ම., ලිම්ටඩ යන ගම් තිබෙන මේ සමය අමුනාපු සහතිකසිතියමේ පෙනෙන අක්කර 11ක්ස් දැඩි 2ක්ස් පර්වස් 21ක් තිමතරම ඇති මගකුටේය කියන නොමුවර W. L. O. S. $\frac{106}{S. P.)}$ සිතියම් පත්‍රයේ පෙනෙන බිම්කවිටියට. ම.:සම්—ලුණුරට අකුරැ ගෙය සිට ම., ලිම්ටඩ විසින් මාදුගොඩියේ උම්පිස්අප්පුහු, මිට සහ තවත් අයවලින්ට විකුණෝප වැශේන්හද (P. T. 122,467), නැගෙනුරට සමරසින් රනලිර කම්, විවිධ දෙන් දියස්ට සහ තවත් අයවලින්ට අයිති විකුණෝපල්ලේ කුතුරද, එම අයවලින්ට අයිති විකුණෝපල්ලයි; දකුණට ගම්, විවිධ ප්‍රතිඵලියේ ප්‍රතිඵලිය, මිට සහ තවත් අයවලින්ට අයිති ගල්ගොඩියාව, වත්නද; බස්කාරුරට ගම්, විවිධ ප්‍රතිඵලිය, මිට සහ තවත් අයවලින්ට අයිති උඩුමුල්ලේයෙදර වත්නද, ගම්, විවිධ බඩු නේට අයිති උයන්ගෙයාඩවත්නය.


இவற்றிலித்தனவின் தேசியாகிய 1901 ம் ரூபு-த்து அகெங்ஸ்துமிய 9 சுதியிலிருந்து மூன்று மாசத்திற்கு வரை இதன் கீழ் விவரித்திருக்கும் காண்பில் எவ்வித உடன்கையேனும் தங்களுக்குண்டென உரித்தப்பேசுவோர் கீர்முகமிருந்தால், அவர்கள் 1897 ம் ரூபு-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய சூப்பான உத்தியோகங்கள் மூன்பாக காணி அவரது கங்கோரில் தெரிப்பட்டு மேற்படி காணிக்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடன்கை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய சூதித்த உத்தியோகங்கள் தமிழில் 1897 ம் 1899 ம் ரூபு-த்து முதலாம் இலக்கச் சட்டத்தினுல் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தனக்கியாப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு உரித்தானி வளரிப்புடாவிடில் முடிக்குரிய ஆதன மென்று வளரியரக்கப்படுத்தவார்.

தெவ்வில். இ. டேவிட்ஸன்,
குறிப்பான் உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காளியின் விபரம்.

தென் மாகாணத்தில் மாத்தறை டிஸ்திரிக்ஷன் வெலிகம் கோறளையக்சேர்ஸ்த் மாவீ; மட என்றும் சிரா மத்திலூள். W. L. O. S. கோம்பர் $\frac{106}{S. P.$ ம் பிளான் கடதாசியில் காணப்படும் மகுட்டிய யென்ற பேரவையும் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டினத்திருக்கும் குறிக்கப்பட்ட உறுதிப்படுத்திய டைபில் விவரக்கப்பட்டதும் 11 ஏக்கர், 2 நூட் 21 பர்சன் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-அக்குறுக்கொடையிலிருந்த மாளிமவடக்குபோகும் கன்ஸபா கிரேடு, மாதுகெட்டே கேஜூமிக் அப்புகாமியும் சிலபேர்களுக்கும் அரசா சியாரால் விற்கப்பட்டிருக்கும் வேவேகேஸ் (T. P. 122,467); கிழக்கு-ஸமீரன் நன்கீற்கமாச்சிகே தொன் தியசம் சிலபேர்களுக்குமுடைய விசட்டுமூள்ளேகும்புர, மேற்சொல்லய வர்க்குடைய விகட்டுமூள்ள; தெற்கு-கமாச்சிகே புஞ்சிகாமியும் சிலபேர்களுக்குமுடைய கல்கொடகாவாவத்த; மேற்கு-கமாச்சிகே புஞ்சிகாமியும் சிலபேர்களுக்குமுடைய உடுமூள்ளேக்கதறவத்த, மாஶ்சிகே புபுணேகூடைய வியண்காடகாடவத்த.



Land called Magakuttiya, in extent 11A. 2R. 21P., situated in Malimada village of Weligama korale.

Surveyor-General's Office,
Colombo, May 1, 1901.

J. L. HAMPTON,
for Acting Surveyor-General.